

# Mat

## Chapter 17

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 καὶ μεθ' ἡμέρας ἔξ, παραλαμβάνει ὁ Ἰησοῦς, τὸν Πέτρον  
மற்றும் பின் நாட்கள் ஆறு அழைத்துக்கொள்கிறார் - இயேசு - பேதுருவை  
[G2532](#) [G3326](#) [G2250](#) [G1803](#) [G3880](#) [G3588](#) [G2424](#) [G3588](#) [G4074](#)
- καὶ Ἰάκωβον καὶ Ἰωάννην, τὸν ἄδελφὸν αὐτοῦ, καὶ  
மற்றும் யாக்கோபை மற்றும் யோவானை - சகோதரனை அவனுடைய மற்றும்  
[G2532](#) [G2385](#) [G2532](#) [G2491](#) [G3588](#) [G0080](#) [G0846](#) [G2532](#)
- ἀναφέρει αὐτοὺς εἰς ὄρος ἕψηλόν κατ' ἰδίαν.  
கொண்டுசெல்கிறார் அவர்களை -க்கு மலை உயர்ந்த -ல் தனிமையாக  
[G0399](#) [G0846](#) [G1519](#) [G3735](#) [G5308](#) [G2596](#) [G2398](#)

ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,

- 2 καὶ μετεμορφώθη ἔμπροσθεν αὐτῶν, καὶ ἔλαμψεν τὸ  
மற்றும் மறுரூபமானார் முன்பாக அவர்களுடைய மற்றும் பிரகாசித்தது -  
[G2532](#) [G3339](#) [G1715](#) [G0846](#) [G2532](#) [G2989](#) [G3588](#)
- παρόσωπον αὐτοῦ ὡς ὁ ἥλιος, τὰ δὲ ἴμάτια αὐτοῦ  
முகம் அவருடைய போல - சூரியன் - மேலும் ஆடைகள் அவருடைய  
[G4383](#) [G0846](#) [G5613](#) [G3588](#) [G2246](#) [G3588](#) [G1161](#) [G2440](#) [G0846](#)
- ἐγένετο λευκὰ ὡς τὸ φῶς.  
ஆயின வெண்மையாக போல - ஒளி  
[G1096](#) [G3022](#) [G5613](#) [G3588](#) [G5457](#)

அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார்; அவருடைய முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவருடைய உடை ஒளியைப்போல வெண்மையானது.

- 3 καὶ ἰδὼν, ὠφθῆ αὐτοῦς Μωϋσῆς καὶ Ἥλιος,  
மற்றும் இதோ தோன்றினார்கள் அவர்களுக்கு மோசே மற்றும் எலியா  
[G2532](#) [G3708](#) [G3708](#) [G0846](#) [G3475](#) [G2532](#) [G2243](#)
- σλλαλοῦντες μετ' αὐτοῦ.  
பேசிக்கொண்டிருந்தவர்கள் -உடன் அவருடன்  
[G4814](#) [G3326](#) [G0846](#)

அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடு பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

4	ἀποκριθεὶς பதிலளித்து <a href="#">G0611</a>	δὲ, மேலும் <a href="#">G1161</a>	ὁ - <a href="#">G3588</a>	Πέτρος பேதுரு <a href="#">G4074</a>	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	τῷ - <a href="#">G3588</a>	Ἰησοῦ, இயேசுவிடம் <a href="#">G2424</a>	Κύριε, ஆண்டவரே <a href="#">G2962</a>	
	καλόν நல்லது <a href="#">G2570</a>	ἔστιν ஆகிறது <a href="#">G1510</a>	ἡμῶς நாம் <a href="#">G1473</a>	ᾧδε இங்கே <a href="#">G5602</a>	εἶνα. இருப்பது <a href="#">G1510</a>	εἰ நீர் <a href="#">G1487</a>	θέλεις, விரும்பினால் <a href="#">G2309</a>	ποιήσω செய்வேன் <a href="#">G4160</a>	ᾧδε இங்கே <a href="#">G5602</a>
	τρεῖς மூன்று <a href="#">G5140</a>	σκηνάς: கூடாரங்கள் <a href="#">G4633</a>	σὺν உமக்கு <a href="#">G4771</a>	μίαν, ஒன்று <a href="#">G1520</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Μωϋσῆ மோசேக்கு <a href="#">G3475</a>	μίαν, ஒன்று <a href="#">G1520</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἧλθα எலியாவுக்கு <a href="#">G2243</a>
	μίαν. ஒன்று <a href="#">G1520</a>								

அப்பொழுது பேதுரு இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு விரும்பமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிற்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

5	ἔτι இன்னும் <a href="#">G2089</a>	αὐτοῦ அவர் <a href="#">G0846</a>	λαλοῦντος, பேசிக்கொண்டிருக்கையில் <a href="#">G2980</a>	ἰδὼν, இதோ <a href="#">G3708</a>	μεκῆ மேகம் <a href="#">G3507</a>	φωταίνῃ ஒளிமயமான <a href="#">G5460</a>	ἐπεσκίασεν நிழலிட்டது <a href="#">G1982</a>		
	αὐτοῦς; அவர்களை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἰδὼν, இதோ <a href="#">G3708</a>	φωτῆ குரல் <a href="#">G5456</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τῆς - <a href="#">G3588</a>	μεκῆτις, மேகத்தின் <a href="#">G3507</a>	λέγουσα, சொல்லுகிற <a href="#">G3004</a>	Ὀψὲρ இவர் <a href="#">G3778</a>
	ἔστιν ஆகிறார் <a href="#">G1510</a>	ὁ - <a href="#">G3588</a>	Υἱός குமாரன் <a href="#">G5207</a>	μου, என்னுடைய <a href="#">G1473</a>	ὁ - <a href="#">G3588</a>	ἀγαπητός, அன்பான <a href="#">G0027</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	ᾧ யாரில் <a href="#">G3739</a>	
	ἐπὶ ὀκτῶσιν; பிரியமாயிருக்கிறேன் <a href="#">G2106</a>	ἀκούετε கேளுங்கள் <a href="#">G0191</a>	αὐτοῦ! அவருக்கு <a href="#">G0846</a>						

அவன் பேசும்போது, இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாக இருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

6	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀκούσαντες, கேட்டு <a href="#">G0191</a>	οἱ - <a href="#">G3588</a>	μαθηταὶ சீடர்கள் <a href="#">G3101</a>	ἔπεισαν விழுந்தார்கள் <a href="#">G4098</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	πρόσωπον முகம் <a href="#">G4383</a>	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐφ' ὀφθίμοισιν பயந்தார்கள் <a href="#">G5399</a>	σφῶδρα. மிகவும் <a href="#">G4970</a>					

சீடர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.

7	καὶ மற்றும் <a href="#">G2532</a>	προσηλθὼν அணுகிவந்தார் <a href="#">G4334</a>	ὁ - <a href="#">G3588</a>	Ἰησοῦς இயேசு <a href="#">G2424</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀψύμμενος தொட்டு <a href="#">G0680</a>	αὐτῶν, அவர்களை <a href="#">G0846</a>	εἶπεν, சொன்னார் <a href="#">G3004</a>
	Ἐγὲρθητε, எழுந்திருங்கள் <a href="#">G1453</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	μὴ வேண்டாம் <a href="#">G3361</a>	φοβεῖσθε. பயப்படுங்கள் <a href="#">G5399</a>				

அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.

8	ἐπάραντες உயர்த்தி <a href="#">G1869</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	τοὺς - <a href="#">G3588</a>	ὀφθαλμοὺς கண்களை <a href="#">G3788</a>	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>	ὀπίσθεν ஒருவரையும் <a href="#">G3762</a>	εἶδον கண்டார்கள் <a href="#">G3708</a>
	εἰ இல்லை <a href="#">G1487</a>	μὴ அல்ல <a href="#">G3361</a>	αὐτὸν அவரை <a href="#">G0846</a>	Ἰησοῦν இயேசுவை <a href="#">G2424</a>	μὸνον. மட்டும் <a href="#">G3440</a>		

அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.

9	Kaì மற்றும் <a href="#">G2532</a>	καταβιβάζοντων இறங்கிவருகையில் <a href="#">G2597</a>	αὐτῶν அவர்கள் <a href="#">G0846</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	τοῦ - <a href="#">G3588</a>	ὄρου, மலையின் <a href="#">G3735</a>	ἐνετείλατο கட்டளையிட்டார் <a href="#">G1781</a>	
	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	- <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	Μηδενὶ யாருக்கும் <a href="#">G3367</a>	εἰπάτε சொல்லாதீர்கள் <a href="#">G3004</a>	τὸ - <a href="#">G3588</a>	ὄραμα, தரிசனத்தை <a href="#">G3705</a>
	ἕως வரை <a href="#">G2193</a>	οὗ எப்பொழுது <a href="#">G3739</a>	ὁ - <a href="#">G3588</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἁθροῦστος மனிதனுடைய <a href="#">G0444</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	νεκρῶν மரித்தோரிலிருந்து <a href="#">G3498</a>
	ἐγερθῆ. எழுப்பப்படுவார் <a href="#">G1453</a>							

அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

10	Kaì மற்றும் <a href="#">G2532</a>	ἐπηρώτησαν கேட்டார்கள் <a href="#">G1905</a>	αὐτὸν அவரிடம் <a href="#">G0846</a>	οἱ - <a href="#">G3588</a>	μαθηταί, சீடர்கள் <a href="#">G3101</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	Τί ஏன் <a href="#">G5101</a>	οὕτως அப்படியானால் <a href="#">G3767</a>	οἱ - <a href="#">G3588</a>
	ῥαμματεῖς வேதபாசனர்கள் <a href="#">G1122</a>	λέγουσιν சொல்கிறார்கள் <a href="#">G3004</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	Ἠλίαν எலியா <a href="#">G2243</a>	δεῖ வேண்டும் <a href="#">G1163</a>	ἐλθεῖν வர <a href="#">G2064</a>	παῦτον? முதலில் <a href="#">G4412</a>		

அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்களே, அது எப்படியென்று கேட்டார்கள்.

11	ὁ - <a href="#">G3588</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	ἀποκριθεὶς, பதிலளித்து <a href="#">G0611</a>	εἶπεν, சொன்னார் <a href="#">G3004</a>	Ἠλίας எலியா <a href="#">G2243</a>	μὲν நிச்சயமாக <a href="#">G3303</a>	ἔρχεται, வருகிறார் <a href="#">G2064</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἀποκαταστήσει சீர்படுத்துவார் <a href="#">G0600</a>	πάντα. எல்லாவற்றையும் <a href="#">G3956</a>						

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவது உண்மைதான்.

12	λέγω	δὲ	ἔμειν,	ὅτι	ἤλθας	ἦδη	ἦλθεν,	καὶ
	சொல்கிறேன்	ஆனால்	உங்களுக்கு	என்று	எலியா	ஏற்கனவே	வந்தார்	மற்றும்
	<a href="#">G3004</a>	<a href="#">G1161</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3754</a>	<a href="#">G2243</a>	<a href="#">G2235</a>	<a href="#">G2064</a>	<a href="#">G2532</a>
	ὁκ	ἐπέγνωσαν	αὐτὸν,	ἀλλὰ	ἐποίησαν	ἐν	αὐτῷ	ὅσα
	இல்லை	அறிந்துகொண்டார்கள்	அவரை	ஆனால்	செய்தார்கள்	-ல்	அவருக்கு	எல்லாம்
	<a href="#">G3756</a>	<a href="#">G1921</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0235</a>	<a href="#">G4160</a>	<a href="#">G1722</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3745</a>
	ἠθέλουν.	οὕτως	καὶ,	ὁ	Υἱὸς	τοῦ	ἄνθρωπου	μέλλει
	விரும்பினார்கள்	அவ்வாறே	மற்றும்	-	குமாரன்	-	மனிதனுடைய	போகிறார்
	<a href="#">G2309</a>	<a href="#">G3779</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0444</a>	<a href="#">G3195</a>
	πάσχειν	ἕα'	αὐτῶν.					
	பாடுபட	-ஆல்	அவர்களால்					
	<a href="#">G3958</a>	<a href="#">G5259</a>	<a href="#">G0846</a>					

ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்களுடைய விருப்பப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாக மனிதகுமாரனும் அவர்களால் பாடுகள்படுவார் என்றார்.

13	τῷ	συνῆκαν	οἱ	μαθηταὶ	ὅτι	περὶ	Ἰωάννου	τοῦ
	அப்பொழுது	புரிந்துகொண்டார்கள்	-	சீடர்கள்	என்று	-பற்றி	யோவான்	-
	<a href="#">G5119</a>	<a href="#">G4920</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3101</a>	<a href="#">G3754</a>	<a href="#">G4012</a>	<a href="#">G2491</a>	<a href="#">G3588</a>
	βαπτιστοῦ	εἶπεν	αὐτοῖς.					
	ஞானஸ்நானி	சொன்னார்	அவர்களுக்கு					
	<a href="#">G0910</a>	<a href="#">G3004</a>	<a href="#">G0846</a>					

அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.

14	καὶ	ἐθόντων	πρὸς	τὸν	ὄχλον,	προσῆλθεν	αὐτῷ	ἄνθρωπος
	மற்றும்	வந்தபோது	-இடம்	-	கூட்டத்தினர்	அணுகிவந்தான்	அவரிடம்	மனிதன்
	<a href="#">G2532</a>	<a href="#">G2064</a>	<a href="#">G4314</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3793</a>	<a href="#">G4334</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0444</a>
	ῥοιπαετῶν	αὐτὸν,						
	முழங்காலிட்டு	அவரை						
	<a href="#">G1120</a>	<a href="#">G0846</a>						

அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:

15	καὶ	λέγων,	Κύριε,	ἐλέησον	μου	τὸν	σίον,	ὅτι
	மற்றும்	சொல்லி	ஆண்டவரே	இரக்கம்-காட்டும்	என்னுடைய	-	மகனை	ஏனெனில்
	<a href="#">G2532</a>	<a href="#">G3004</a>	<a href="#">G2962</a>	<a href="#">G1653</a>	<a href="#">G1473</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	<a href="#">G3754</a>
	σεληνιάζειται,	καὶ	κακῶς	πάσχει;	πολλάκις	ἄρα	πίπτει	
	வலிப்புநோயாளி	மற்றும்	மோசமாக	பாடுபடுகிறான்	அடிக்கடி	ஏனெனில்	விழுகிறான்	
	<a href="#">G4583</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2560</a>	<a href="#">G3958</a>	<a href="#">G4178</a>	<a href="#">G1063</a>	<a href="#">G4098</a>	
	εἰς	τὸ	πῦρ,	καὶ	πολλάκις	εἰς	τὸ	ἕδωρ.
	-க்குள்	-	நெருப்பு	மற்றும்	அடிக்கடி	-க்குள்	-	தண்ணீர்
	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4442</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4178</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5204</a>

ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.

16 καὶ παροσῆνευκα ἀπὸν τοῖς μαθηταῖς σου, καὶ οὐκ  
 மற்றும் கொண்டுவந்தேன் அவனை - சீடர்களிடம் உம்முடைய மற்றும் இல்லை  
[G2532](#) [G4374](#) [G0846](#) [G3588](#) [G3101](#) [G4771](#) [G2532](#) [G3756](#)

ἡδυσήθησαν ἀπὸν θεραπεύσαι.  
 முடியவில்லை அவனை குணமாக்க  
[G1410](#) [G0846](#) [G2323](#)

அவனை உம்முடைய சீடர்களிடம் கொண்டுவந்தேன்; அவனை குணமாக்க அவர்களால் முடியாமற்போனது என்றான்.

17 ἀποκριθεὶς δὲ, ὁ Ἰησοῦς εἶπεν, ᾧ γενεὰ ἄπιστος  
 பதிலளித்து மேலும் - இயேசு சொன்னார் ஓ தலைமுறையே நம்பிக்கையற்ற  
[G0611](#) [G1161](#) [G3588](#) [G2424](#) [G3004](#) [G5599](#) [G1074](#) [G0571](#)

καὶ διεστραμμένη, ἕως πότε μεθ' ὑμῶν ἔσομαι? ἕως  
 மற்றும் வக்கிரமான வரை எவ்வளவுகாலம் -உடன் உங்களுடன் இருப்பேன் வரை  
[G2532](#) [G1294](#) [G2193](#) [G4219](#) [G3326](#) [G4771](#) [G1510](#) [G2193](#)

πότε εὐξόμαι ὑμῶν? φέρετέ μοι ἀπὸν ὄδι.  
 எவ்வளவுகாலம் சகிப்பேன் உங்களை கொண்டுவாருங்கள் என்னிடம் அவனை இங்கே  
[G4219](#) [G0430](#) [G4771](#) [G5342](#) [G1473](#) [G0846](#) [G5602](#)

இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

18 καὶ ἐπειμύσεν ἀπὸν ὁ Ἰησοῦς, καὶ ἐξῆλθεν ἀπ'  
 மற்றும் கடிந்துகொண்டார் அதை - இயேசு மற்றும் வெளியேறியது -இலிருந்து  
[G2532](#) [G2008](#) [G0846](#) [G3588](#) [G2424](#) [G2532](#) [G1831](#) [G0575](#)

ἀπὸν ἀவனிலிருந்து τὸ δαιμόνιον, καὶ ἐθεραπεύθη ὁ παῖς ἀπὸ  
 அவனிலிருந்து - பிசாசு மற்றும் குணமாக்கப்பட்டான் - சிறுவன் -இலிருந்து  
[G0846](#) [G3588](#) [G1140](#) [G2532](#) [G2323](#) [G3588](#) [G3816](#) [G0575](#)

τῆς ὥρας ἐκείνης.  
 - நேரத்திலிருந்து அந்த  
[G3588](#) [G5610](#) [G1565](#)

இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.

19 Τότε ἀποβόησεν ἀπὸν οἱ μαθηταὶ τῷ Ἰησοῦ κατ' ἰδίαν,  
 அப்பொழுது அணுகிவந்து - சீடர்கள் - இயேசுவிடம் -ல் தனிமையாக  
[G5119](#) [G4334](#) [G3588](#) [G3101](#) [G3588](#) [G2424](#) [G2596](#) [G2398](#)

εἶπον, Δὲ τί ἡμεῖς οὐκ ἡδυσήθημεν ἐκβαλέϊν ἀπὸ  
 சொன்னார்கள் -ஆல் என்ன நாங்கள் இல்லை முடியவில்லை துரத்த அதை  
[G3004](#) [G1223](#) [G5101](#) [G1473](#) [G3756](#) [G1410](#) [G1544](#) [G0846](#)

அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.

20	ὁ - <a href="#">G3588</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	λέγει சொல்கிறார் <a href="#">G3004</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	Διὰ -ஆல் <a href="#">G1223</a>	τὴν - <a href="#">G3588</a>	ὀλιγοπιστίαν அற்பவிசுவாசத்தினால் <a href="#">G3640</a>			
	ἔχοντες. உங்களுடைய <a href="#">G4771</a>	ἀμὴν ஆமென் <a href="#">G0281</a>	γὰρ, ஏனெனில் <a href="#">G1063</a>	λέγω சொல்கிறேன் <a href="#">G3004</a>	ὑμῖν, உங்களுக்கு <a href="#">G4771</a>	ἐὰν என்றால் <a href="#">G1437</a>				
	ἔχοντες உங்களுக்கு-இருந்தால் <a href="#">G2192</a>		πίστεως விசுவாசம் <a href="#">G4102</a>	ἕως போல <a href="#">G5613</a>	κόκκον விதை <a href="#">G2848</a>	σπάρσας, கடுகின் <a href="#">G4615</a>	ἐρῆτες சொல்வீர்கள் <a href="#">G2046</a>	τῷ - <a href="#">G3588</a>		
	ῥοι மலைக்கு <a href="#">G3735</a>	τοῦτο, இந்த <a href="#">G3778</a>	μετάβα நகர் <a href="#">G3327</a>	ἔσθιν இங்கிருந்து <a href="#">G1759</a>	ἐκεῖ! அங்கே <a href="#">G1563</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	μεταβήσεται; நகரும் <a href="#">G3327</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὀπίθεν ஒன்றும் <a href="#">G3762</a>	
	ἀδυνατήσεται இயலாது <a href="#">G0101</a>	ὑμῖν. உங்களுக்கு <a href="#">G4771</a>								

அதற்கு இயேசு: உங்களுடைய விசுவாசக்குறைவினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இந்த இடத்தைவிட்டு அப்புறம் போ என்று சொல்ல அது அப்புறம் போகும்; உங்களால் செய்யமுடியாத காரியம் ஒன்றுமிராது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

21	<Τοῦτο இந்த <a href="#">G3778</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	τὸ - <a href="#">G3588</a>	γένοϋ இனம் <a href="#">G1085</a>	οὐκ இல்லை <a href="#">G3756</a>	ἐκπορεύεται, வெளியேறாது <a href="#">G1607</a>	εἰ இல்லையெனில் <a href="#">G1487</a>	μὴ அல்ல <a href="#">G3361</a>	ἐν -ல் <a href="#">G1722</a>
	ἄρρητον ஜெபத்தினால் <a href="#">G4335</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἠχησέτω. உபவாசத்தினால் <a href="#">G3521</a>						

இந்த வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலும்மேதவிர மற்ற எவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

22	Συστρεφόμενων கூடியிருக்கையில் <a href="#">G4962</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	αὐτῶν அவர்கள் <a href="#">G0846</a>	ἐν -ல் <a href="#">G1722</a>	τῇ - <a href="#">G3588</a>	Γαλιλαίᾳ, கலிலேயாவில் <a href="#">G1056</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>			
	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	Μέλλει போகிறார் <a href="#">G3195</a>	ὁ - <a href="#">G3588</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ - <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனுடைய <a href="#">G0444</a>		
	παρὰδιδόσθαι ஒப்புக்கொடுக்கப்பட <a href="#">G3860</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	χρῆσας கைகளில் <a href="#">G5495</a>	ἀνθρώπων, மனிதர்களுடைய <a href="#">G0444</a>						

அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

23	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀποκτενοῦσιν கொல்வார்கள் <a href="#">G0615</a>	αὐτόν; அவரை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῇ - <a href="#">G3588</a>	τρίτῃ மூன்றாம் <a href="#">G5154</a>	ἡμέρᾳ நாளில் <a href="#">G2250</a>	ἐγερθήσεται. எழுப்பப்படுவார் <a href="#">G1453</a>		
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐλπαθήσονται துக்கப்பட்டார்கள் <a href="#">G3076</a>	σφόδρα. மிகவும் <a href="#">G4970</a>							

அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

24	Ἐθόντων வந்தபோது <a href="#">G2064</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	ἀπὸν அவர்கள் <a href="#">G0846</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	Καθαρναούμ, கப்பர்நசூமுக்கு <a href="#">G2584</a>	παροσῆθον அணுகிவந்தார்கள் <a href="#">G4334</a>	οἱ - <a href="#">G3588</a>	τὰ - <a href="#">G3588</a>
	διδραχμα இரட்டை-திராக்கமா <a href="#">G1323</a>	λαμβάνοντες வசூலிக்கிறவர்கள் <a href="#">G2983</a>	τῷ - <a href="#">G3588</a>	Πέτρον, பேதுருவிடம் <a href="#">G4074</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἶπαν, சொன்னார்கள் <a href="#">G3004</a>	οἱ - <a href="#">G3588</a>	
	διδύσκαλος போதகர் <a href="#">G1320</a>	βύων உங்களுடைய <a href="#">G4771</a>	ὁ இல்லை <a href="#">G3756</a>	τελεῖ செலுத்துகிறாரா <a href="#">G5055</a>	«τὰ» - <a href="#">G3588</a>	διδραχμα? இரட்டை-திராக்கமா <a href="#">G1323</a>		

அவர்கள் கப்பர்நசூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்களுடைய போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

25	λέγει, சொல்கிறான் <a href="#">G3004</a>	Ναί. ஆம் <a href="#">G3483</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐθόντα வந்தபோது <a href="#">G2064</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τῆν - <a href="#">G3588</a>	οἰκίαν, வீட்டிற்கு <a href="#">G3614</a>	παροφθασεν முந்திக்கொண்டார் <a href="#">G4399</a>	
	ἀπὸν அவனை <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	τί என்ன <a href="#">G5101</a>	σοι உனக்கு <a href="#">G4771</a>	δοκεῖ, தோன்றுகிறது <a href="#">G1380</a>	Σίμων? சீமோனே <a href="#">G4613</a>	οἱ - <a href="#">G3588</a>
	βασίλεις ராஜாக்கள் <a href="#">G0935</a>	τῆς - <a href="#">G3588</a>	βῆθ, பூமியின் <a href="#">G1093</a>	ἀπὸ -இடமிருந்து <a href="#">G0575</a>	τίων யாரிடமிருந்து <a href="#">G5101</a>	λαμβάνουσιν வசூலிக்கிறார்கள் <a href="#">G2983</a>	τέλη வரிகள் <a href="#">G5056</a>		
	ἦ அல்லது <a href="#">G2228</a>	κῆνον? கப்பம் <a href="#">G2778</a>	ἀπὸ -இடமிருந்து <a href="#">G0575</a>	τῶν - <a href="#">G3588</a>	βίων குமாரர்களிடமிருந்து <a href="#">G5207</a>	ἀπὸν, அவர்களுடைய <a href="#">G0846</a>	ἦ அல்லது <a href="#">G2228</a>		
	ἀπὸ -இடமிருந்து <a href="#">G0575</a>	τῶν - <a href="#">G3588</a>	ἀλλοτρίων? அந்நியர்களிடமிருந்து <a href="#">G0245</a>						

அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

26	εἰπόντος சொன்னபோது <a href="#">G3004</a>	δὲ, மேலும் <a href="#">G1161</a>	Ἀπὸ -இடமிருந்து <a href="#">G0575</a>	τῶν - <a href="#">G3588</a>	ἀλλοτρίων, அந்நியர்களிடமிருந்து <a href="#">G0245</a>	ἔφη சொன்னார் <a href="#">G5346</a>		
	ἀπὸν அவனுக்கு <a href="#">G0846</a>	ὁ - <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	Ἄρα! γε ஆகையால் <a href="#">G0686</a>	ἐλεύθεροί சுதந்திரர் <a href="#">G1658</a>	εἶσαν ஆகிறார்கள் <a href="#">G1510</a>	οἱ - <a href="#">G3588</a>	βίον. குமாரர்கள் <a href="#">G5207</a>

அதற்குப் பேதுரு: அந்நியர்களிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனைப் பார்த்து: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டியதில்லையே.

27	ἴνα ஆனால் <a href="#">G2443</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	μὴ வேண்டாம் <a href="#">G3361</a>	σκανδαλίσωμεν இடறலாக்காதபடி <a href="#">G4624</a>	αὐτοὺς, அவர்களை <a href="#">G0846</a>	πορευθεὶς போய் <a href="#">G4198</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	θάλασσαν, கடலுக்கு <a href="#">G2281</a>		
	βᾶλε போடு <a href="#">G0906</a>	ἄγκιστρον, தூண்டில் <a href="#">G0044</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοὺς - <a href="#">G3588</a>	ἀναβάντα ஏறிவருகிற <a href="#">G0305</a>	πρωτον முதல் <a href="#">G4412</a>	ἰχθὺν மீனை <a href="#">G2486</a>	ἄρον, எடு <a href="#">G0142</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀνοίξας திறந்து <a href="#">G0455</a>
	τὸ - <a href="#">G3588</a>	σῶμα வாயை <a href="#">G4750</a>	αὐτοῦ, அதனுடைய <a href="#">G0846</a>	ἐργήσεις காண்பாய் <a href="#">G2147</a>	σταῖρα; ஸ்தாத் தேர் <a href="#">G4715</a>	ἐκεῖνον அதை <a href="#">G1565</a>	λαβὼν, எடுத்து <a href="#">G2983</a>	δὸς கொடு <a href="#">G1325</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	
	ἀντὶ -க்கு-பதிலாக <a href="#">G0473</a>	ἔμῳ என்னுடைய <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	σοῦ. உன்னுடைய <a href="#">G4771</a>						

ஆனாலும், நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிக்காசைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடு என்றார்.